



# அமுதம்

19.7.95

கிளை வேறு 6


காலை வேறு 3



சிறுவர் இலக்கிய மாத பத்திரிகை

Kinder freundschafts Magazine

பாருக்குள்ளே சமத்தன்மை-தொ ர்  
பற்றும் கோதரத் தன்மை  
யாருக்கும் தீரை வெப்பியது  
பெங்கும் விடுதலை செப்பியும்.



அன்புச் சிறுவர் சிறுபியலே!

வாழ்ந்தைகயில்

செல்வமும்

வறுஷையும் ஒன்றோடு ஓன்று தொற்புள்ளவை.  
யுத்தங்களால் அல்லவும் உலக நாடுகளில் செயற்றை  
வறுஷையால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.  
பெரும் செல்வர்கள் கூட திடீர் ஏழைகளாகி  
விடுகிறார்கள். சிறுவர்கள் உண்ணை உணவின்றி  
உடுக்க உண மின்றி தகுந்த கல்வியின்றி  
உயிராட்டுக்குப் பயந்து வழந்து  
கொண்டிருக்கிறார்கள்.

யூகோஸ்லாவியா, ரஷ்யா, கென்கொரியா போன்ற  
நாடுகளில் எல்லாம் கொற்றது வந்த யுத்தத்தால்  
அனாதைகளாக்கப்படும் சிறுவர்கள் எத்தனை?. ஏன்  
நமது நாட்டிலும் கூட இதே நிலைமை தானே  
தொற்கிறது. சாவதானப் பேச்சுக்கள் நடந்து  
கொண்டிருந்த வேளையில் ஒரளவிற்காலது கல்வி  
கற்று வந்த சிறுவர் சிறுபியர்கள் எல்லோரும் திடீர்  
யுத்தத்தினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி

இருக்கிறார்கள். உடல் ஊனமுற்றோர், தாய் தந்தையற்றோர், வீடிமுந்தோர், இறந்தவர்கள் இவ்வாறு எம் நாட்டுச் சகோதரச் சிறுவர்கள் படும் கஷ்டங்கள் சொல்ல முடியாதனவே. யத்தம் நனைபெறும் எல்லா நாடுகளிலுமே இவை நடந்து கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டல் அதாவது அந்திய மன்றில் வாழும் நீங்கள் அதிக்ஷீலிகள்தான். உணவும், உடையும், வீடுவாழ்க்கையும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காகப் பெருமைப் பட்டுக் கொள்ளாதீர்கள். அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்களை நினைத்துப் பாருங்கள். ஏழ்வையில் அல்லல்படும் நம் நாட்டுச் சிறுவர்களை எண்ணிப் பாருங்கள். வினையாட்டிலும், கேளிக்கைகளில் மட்டும் ஈடுபட்டு வாழ்க்கையைப் பாற்படுத்திக் கொள்ளாதீர்கள். நேரம் பொன்னானது. எந்த ஒரு நிமிடத்தையும் உங்கள் வாழ்க்கைக்குப் பிரயோசனமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். கல்வியில் கவனம் செலுத்துங்கள். சிறந்த அறிவாளிகளாக, தொழிலதிர்களாக உலகம் உங்களைப் பெருமை சோட்டும். பெற்ற தாய் தந்தையர் மட்டுமல்ல, பிறந்த பொன்னாடும் உங்களால் பெருமை பெற்றும்.

அண்டாச்  
சூசிரிய.

## எட்டுக் கோழிக் குஞ்சுகள்



எட்டுக் கோழிக் குஞ்சுகள்  
இரையைத் தேடிச் சென்றன,  
குட்டையாக ஒரு புழு  
குறுக்கே செல்லக் கண்டன.

பார்த்தவுடனே எட்டுமே  
பாய்ந்து கொல்ல முயன்றன,  
யார்தான் புழுவைத் தின்பது?

என்று சண்டை போட்டன.

சிறகை அடித்துக் கொண்டன,  
சீறித் தாவிக் கொத்தின,  
குரலைக் காட்டி வேகமாய்  
கோபத்தோடு கூவின

அம்மாக் கோழி குறலுமே  
அந்தச் சமயம் கேட்கவே,  
வம்புச் சண்டை நிறுத்தின,  
மனத்தைக் கட்டுப் படுத்தின.

சண்டை ஓய்ந்து போனதும்  
தற்றயைக் கூர்ந்து நோக்கின,  
கண்ணில் அந்தப் புழுவையே  
காணவில்லை, இல்லையே!

சண்டை முடியும் வரையிலும்  
சாவதற்கு நிற்குமோ?  
மண்டு இல்ல அப்புழு,  
மகிழ்ந்து தப்பி விட்டதே!

-அழ. வள்ளியப்பா-

## முல்லா கதைகள்



இருமுறை முல்லா பணக்காரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றார். அங்கு பணக்காரரிடம் “ஐயா, ஒருவன் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மிகவும் கஷ்டப் படுகிறான். அவனுக்கு உதவி செய்யக் கொஞ்சம் பணம் கொடுங்கள்” என்று கேட்டார்.

மற்றவருக்காகப் பணங் கேட்டும் முல்லாவிற்குப் பணக்காரர் உடனேயே சென்று சில பொற்காககள் கொண்டு வந்து கொடுத்தார்.

"முல்லா, கண்டப்படுபவர்களுக்கு உதவுவதற்காக நிங்கள் மேற்கொள்ளும் இச்செய்கையை நான் பாராட்டுகின்றேன். கடனை அடைக்க முடியாத அம்மணிதர் யார்?" என்று பணக்காரர் கேட்டார்.

பொற்காசுகளைப் பத்திரிப் படுத்திக் கொண்ட முல்லா, "அது வேறு யாருமில்லை, நானேதான்" என்று கூறியபடி அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

ஓரு மாதம் சென்றது. முல்லா திரும்பவும் பணக்காரரின் முன் நின்றார். முல்லாவைக் கண்டதும் பணக்காரர் கோபங்கொண்டார். பின்பு "என்ன முல்லா, யாரோ ஓருவர் கடன் வாங்கி அடைக்க முடியாமல் கண்டப் படுவதற்கு நிங்கள் பணம் பெற்றுக் கொள்ள வந்தீரோ?" என்று கேட்டார்.

"ஆம் ஆனால் இம்முறை கடனை அடைக்க முடியாமல் இருப்பது நான்ஸ்ஸ வேறு ஓரு ஏழை" எனப் பதிலளித்தார் முல்லா. பணக்காரரின் கோபம் மறைந்தது. சில பொற்காசுகளைக் கொண்டந்து வந்து

முல்லாவிடம் கொடுத்தார். இம்முறையும் "யார் அந்த ஏழை?" எனக் கேட்டார்.

முல்லா: "என்னிடம் கடன் வாங்கியவர். அவர் பணத்தைத் திரும்பித் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் கொடுத்த பணத்தை எப்படியாவது பெற்றுக் கொள்ள வேண்டுமோ! அதனால்தான் உங்களிடம் கேட்டேன்" என்று சொன்னபடியே வேகமாக வெளியேறினார்.

### பெற்றுக் கொள்ளாவிடவில்.....

நீத்தரிச் எதிரியாருவர் புத்தரை ஒருமுறை சுந்திக்க தீர்ப்பாடு. அப்போது அவர் புத்தரைக் கீட்டியார். அவரது டிட்டு ஓயவில்லை. அப்போது புத்தர் எதிரியிடம் திட்டார் 'யாராவது எதுவாது பொருளை ஒருவருக்குக் கிடாகுக் கிரிந்ம்பியான் ஆராவ் மற்றவர் அதைப் பெறவிரும்பாமிடவ் அப்பொருள் யாருக்குச் சிசாந்தும்?' என்று. எதிரி கிடாவ்வார் 'கிடாகுக் கிரிந்ம்பியங்குக்கே' என்றார். 'நானும் நீங்கள் இதுவரை எக்களித்த சிசாற்களைப் பெற்றுக் கிடான் கிரிந்ம்பகில்லை' என்றார் புத்தர்.

## • தங்கத்தடி •



அது மிகவும் பழையான கோவில். திட்டெரன் ஒருநாள் ஏதோ ஒன்று வானத்திலிருந்து அக்கோவிலில் விழுந்தது. மக்களெல்லாம் அதைப் பார்க்கச் சென்றனர். அது ஒரு தட்டு. சாதாரண தட்டல்ல, தங்கத் தட்டு! வானத்திலிருந்து சத்தம் ஒன்றும் கேட்டது. “உங்களில் யார் ஏழைகளுக்கு

நன்னை செய்கிறாரோ, அவர் இத்தட்டை  
வைத்துக் கொள்ளலாம்” என் ரே ஒவித்தது.

அவ்வுரில் வசித்த செல்வந்தர் ஒருவர்  
நகைத்துக் கொண்டே “இதில் என்ன அதிசயம்?  
இத்தட்டு எனக்கே உரியதல்லவா? என்னைவி  
இவ்வுலகில் யார் தருமத்தில் சிறந்தவராக இருக்க  
முடியும்?” என்று சூறியவாறே தட்டைத்  
தொட்டார். உடனே தங்கத்திலான அத்தட்டு  
இத்தனையாக மாறியது.

வேறு சிலரும் முயற்சி செய்தனர். யார்  
தொட்டாலும் அது உடனேயே பித்தனையாக  
மாறிக்கொண்டே இருந்தது. ஊர் முழுக்க இகே  
கணத்தான். சிலர் திலர் தர்மவான்களாகவும்  
மாறினர். இதனால் ஏழைகள் வயிறாரச்  
சாப்பிட்டனரே தவிய, திலர் தர்மவான்கள்  
தொட்டோதும் பித்தனையாக மாறியது அத்தட்டு.

ஒருமுறை ஏழைக் குடியானவன் ஒருவன்  
அவ்வுருக்கு வந்திருந்தான். அக்கோவிலில்  
கும்பி என்னினான் அவன். தங்கத்தட்டை பற்றி  
அறியாத அவனுக்குக் கோவிலில் அவ்வளவு  
ஒக்கள் அடிருக்குக் கொண்டு சென்றது  
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கிணடியில்

பிச்சைக்காரன் ஒருவன் மாடிக் கொண்டதை  
ஏழூக் குடியானவன் கண்டான்.

அக்கூட்டத்திலிருந்து பிச்சைக்காரனை மீட்டு  
அவனை பக்கத்திலிருந்த முத்தின் நிறைவில் படுக்க  
வைத்தான். சற்றுத் தூரத்தில் தெரிந்த  
குளத்திலிருந்து சிறிது தண்ணீர் எடுத்து  
அவனுக்குத் தெளித்தான். பிச்சைக்காரன் எழுந்து  
குடியானவனைப் பார்த்து நன்றி சொன்னான்.  
குடியானவனும் தண்ணால் ஒன்றுமே கொடுக்க  
முடியவில்லையே என்று மன்னிப்புக் கேட்டான்.

பின்பு கோவிலுக்குச் சென்றான். கடவுளை  
வணங்கினான். அதன்பின் ஒரிடத்தில் மக்கள்  
எல்லோரும் கூடியிருப்பதைக் கண்டான்.  
அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவரிடம் அது  
பற்றி வினாவினான். அவர் காரணத்தைக் கூறினார்.  
பின்பு "தம்பி ஏன் நீயும் முயற்சித்துப் பாரேன்"  
என்றார். அவர் வற்புறுத்தவே குடியானவன்  
தங்கத்தட்டைத் தூக்கினான். என்ன அதிசயம்!  
தங்கத்தட்டுத் தங்கமாகவே இருந்தது!  
வானத்திலிருந்து ஒரு குரல் "உங்களில் அவனே,  
தான் செய்த தர்மத்திற்கு எதிர்பார்க்கவில்லை,  
ஆகையினால் இத்தட்டு அவனுக்கே உரியது"  
என்றது.


## எங்கன் குழம்பாம்

அப்பா என்னைத் தூக்கியே  
ஆசை முத்தம் கேட்கிறார்,  
பாட்டுப் பாடச் சொல்கிறார்  
பாடக் கேட்டுச் சிரிக்கிறார்.

அம்மா பாலைக் காய்ச்சியே  
அதிலே கீனி கலக்கிறார்,  
கம்மா குடிக்கத் தந்தென்னை  
தூங்கு கண்ணா என்கிறார்.



அக்கா என்னை அண்டன்  
அருகில் வா வா என்கிறாள்,  
சொக்காய் தொத்துத் தருகிறாள்  
கிலி ஆருகு பார்க்கிறாள்.



அப்பா வீட்டில் இருக்கையில்  
அண்ணன் பாடம் படிக்கிறான்,  
அப்பா வெளியே சென்றபின்  
ஆட்டம் போட அழைக்கிறான்!

பாட்டி கதைகள் சொல்கிறான்  
பாக்கை உரலில் இடிக்கிறான்.  
பாட்டி வாயில் பஸ் இல்லை!  
அவழச் சுறங்காம் பாருந்கள்!



## கெட்டிக்காரத் தவணை



குளத்திலிருந்து தவணை வெளியே வந்தது. அங்கும் இங்கும் பாய்ந்து இரை தேடியது. மேலே பறந்து கொண்டிருந்த காகம் தவணையைக் கண்டது. தவணையைத் தூக்கிக் கொண்டு பறந்தது. தவணைக்கு எப்படித் தப்புவது என்று தெரியவில்லை. காகம் தவணையோடு ஒரு வேப்பமரத்தில் அஸ்தித்து.

தவணை காகத்தைப் பார்த்துச் சிரித்தது. காகம் தவணையைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்க் கேட்டது. இந்த மரத்தில் எனது தாத்தா இருக்கிறார்.

அவர் என்னைப் போல மூன்று மூங்கு பருத்தவர். உண்ணைப் பிடித்துச் சாம்பிட்டு விடுவார், என்று சொன்னது. காகத்துக்குப் பயமாக இருந்தது. உடனே அந்த இடத்திலிருந்து பறந்து வேறிடம் தேடியது.

பின்பு ஒரு மாற்றத்தில் காகம் அமரந்தது. தவணையை உண்பதற்குத் தயாரானது. தவணையைத் தன் கால்களால் இறுக்கிப் பிடித்துக் கொண்டது. தவணை காகத்தைப் பார்த்து இங்கு என் அப்பா இறுக்கிறார். அவருக்குக் காகத்தின் இறைச்சி மிகவும் விருப்பார். உண்ணைப் பிடித்துச் சாம்பிட்டு விடுவார் என்றது. காகம் மிகவும் விரைவாகவே அவ்வித்தை விட்டுச் சென்றது.

தலைவர் வாழ்ந்த குளக்கனூருக்கே மீண்டும் சென்றது. தலைவரையத் தின்பதற்குத் தயாரானது. தவணை காகத்தைப் பார்த்து என்னைத் தின்பதற்கு மூன் உன்றுது. அலகைக் கல்வில் நன்றாகத் தீட்டிக் கொள் என்றது. காகமும் தன் அலகைத் தீட்டுவதற்காக தவணையைத் தன் அலகில் இருந்து விடுவித்தது. தவணை இதுதான் சமயமென்று குளத்துள் பயிற்சு விட்டது. காகம் ஏழாற்றும் அனை நீதது.

## சொந்த நாட்டை விட்டு

சொந்த நாட்டை விட்டு வந்து  
 இந்த நாட்டில் வாழ்கிறோம்  
 சொந்த நாட்டுச் சிறுவர் படும்  
 துண்பம் உமக்குத் தெரியுமோ?

தாயுமின்றி தந்தையின்றி  
 தவிக்கும் பாலர் ஒருபுறம்  
 கல்வி கற்க வழியுமின்றிக்  
 கலங்கும் சிறுவர் ஒருபுறம்

உண்ண நல்ல உணவுமின்றி  
 தொடரும் யுத்தக் கொடுமையாலே  
 உடுக்க நல்ல உடையுமின்றி  
 தொடர்ந்து அல்லல் படுகின்றார்

சொந்த நாட்டை விட்டு வந்து  
 சொகுசாய் நீங்கள் வாழ்கிறீர்  
 வந்து விட்ட நாட்டில் நீங்கள்  
 வறுமையின்றி வாழ்கிறீர்

தாயுமன்று தந்தையுண்டு  
 தங்க நல்ல இல்லமுண்டு  
 படிக்கப் பள்ளிக்கூடமுண்டு  
 பட ஆட நண்பருண்டு

உண்ண நல்ல உணவுமுண்டு



உடுக்க நல்ல உனை யுழுன்னு  
நினைத்ததெல்லாம் கிணைக்கும் நாட்டில்  
நிம்மதியாய் வாழ்கிறீர்

செழிப்பு மிக்க நாட்டில் வாழும்  
செல்லச் சிறுவர் சிறுவிகான்  
சிறந்த கல்வி தன்னைக் கற்று  
செழிப்புடனே வாழுவீர்

அன்புடனே அனைவனையும்  
அனைத்து வாழுப் பழகுவீர்  
ஏன்புடனே கல்வி கற்று  
பாரினிலே வாழுவீர்

-அழுதினி-

## கெடுவரன் கெடு நினைப்பரன்

கந்தசாமி பனக்காற்றாக இருந்தாலும், தன்  
தந்தையார் செய்து வந்த காமத்தொழிலைபே  
செய்து வந்தார். அவனிடம் நான்கு மாடுகள்  
இருந்தன. அவற்று தந்தையார் இறந்தபோது  
அந்த மாடுகளைக் கந்தசாமியிடம் ஓப்பனைத்தார்.  
அந்த மாடுகளைப் பந்தசாமி மிக அன்புள்ள  
வளர்த்து வந்தார்.

மாடுகள் யெலில் நன்றாக வேந்தை செய்தன.  
அவர் அன்புள்ள நூத்தி ஸந்தாடியால், அதை

வர்க்கவாசமாக அவரிடம் நடந்தன. மாடுகளைக் கவனித்துக் கொள்ள கணபதி என்ற வேலையாள் இருந்தான். மாடுகளுக்குப் புல் அறுப்பது, சுடிப்பதற்கு நீர் வார்ப்பது போன்ற வேலைகளை அவன் செய்வான். வாடிக்கையாக ஒரு கடையில் தலிடு வாங்கி வருவதும் அவன் வேலை.



அதற்கான பணத்தை முன்பணமாகவே கணபதியிடம் கொடுத்து விடுவார் கந்தசாமி. தொடக்க காலத்தில் கணபதியும் மாடுகளை நன்றாகக் கவனித்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல கணபதியின் கவனிப்புக் குறைந்தது. தலிடுக்குரிய பணத்தைத் திருட்டுத் தனமாகச்

சேரிக்கத் தொடங்கினான். மாடுகளைக் கவுனிப்பதைக் கூடக் குறைத்துக் கொண்டான்.

மாடுகள்	இ. ஸ்ரீவி	போதாமல்
கண்டப்பாட்டன. கொழுத்துக் கம்பீரங்க அருந்த வாடுகள் நாளை வில் மெலியத் தொடங்கின. வயங்கில் வேலை செய்ய முடியாமல் கண்டதன. மாடுகளுக்கு ஏதாவது வருத்தம் வந்து விட்டதோ என்று யோசித்த கந்தசாரி மாடுகளை மிருக கைந்தியற் றுருவறி காண்பித்தார். மிருக கைந்தியற் மாடுகள் போசாக்குக் குறைந்து விட்டதால் மெலிந்திருக்கின்றன. நோய் ஒன்றுமில்லை என்று கூறினார்.		

கந்தசாமி தவிடு வாங்கும் கணக்குச் சென்று விசாரித்தார். அங்கு கணபதி சில காலமாகத் தவிடு வாங்கவில்லை என்று அறிந்தார். கணபதியைக் கூட்டிட்டு விசாரித்தார். கணபதி எதுவுடே கூறாமல் மௌனம் சாதித்தான். அன்றிலிருந்து அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார். கணபதி தான் பிழை விட்டதை உணராமல், கந்தசாமியிடம் கோபம் கொண்டான். கந்தசாரி வீட்டில் இல்லாத நேரத்தில் மாடுத் தொழுவத்திற்குச் சென்று மாடுகளைத் துண்டிருத்தினான்.

வலி தாங்க முடியாத மாடுகள் கால்களால் அடித்தன. கொம்புகளால் தாக்கின. அவன் ஜேயோ அம்மா என்று கத்தினான். கத்திய சத்தம் கேட்டு வந்த அயலில் உள்ளவர்கள் அவனை வைத்தியசாலையில் சேர்த்தனர். விஷயம் அறிந்த கந்தசாமி வைத்தியசாலைக்குச் சென்று அவனைப் பார்த்தார். கணபதி கந்தசாமியிடம் மன்னிப்புக் கேட்டான்.

கந்தசாமி அவனைப் பார்த்து “கெடுவான் கேடு நினைப்பான்” என்ற பழமொழி உனக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தாயா? பேசும் சக்தியற்ற மிருகங்களை வதைத்தாய். அவைகளுக்கிருக்கும் அன்பையும் விசுவாசத்தையும் அறியவில்லை. வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வந்ததும் திரும்பவும் வேலையில் சேந்து கொள் என்றார்.

கணபதியும் வருத்தம் மாறியதும் திரும்பவும் வேலையில் சேந்து கொண்டான். மாடுகளை நன்றாகக் கவனித்து வந்தான். அன்புடன் நடந்தான். மாடுகளும் அவனிடம் விசுவாசமாக நடந்து கொண்டன.

## களவுயார்



அம்பர் என்ற ஊருக்குக் கம்பர் வந்திருந்தார். அந்தவூரில் சிலம்பி என்ற பெண் ஜோருத்தி இருந்தாள். அவள் கம்பரைத் தன் வீட்டுக்கு அழைத்துத்

தன்னைப் பற்றிக் கவிதை பாடுமாறு  
கேட்டாள். அவர் தனக்கு ஆயிரம் பொன்  
தந்தால் பாடுவதாகக் கூறினார். அவள் தனது  
வீடு, நிலம் எல்லாவற்றையும் விற்றாள்.  
ஐந்தாறு பொன் கிடைத்தது.

என்னிடம் ஐந்தாறு பொன் தான்  
இருக்கிறது. அதைப் பெற்றுக் கொண்டு  
பாடுங்கள் என்று கூறிக் கொண்டு  
பொன்முடிச்சைக் கொடுத்தாள். கம்பரோ,  
அப்படியானால் அரைப்பாட்டுத் தான்  
பாடுவேன் என்று சொல்லி  
“தண்ணீரும் காவிரியே தார் வேந்தன்  
சோழனே

மண்ணாவதும் சோழ மண்டலமே.....

என்று

பாதிப்பாட்டைச் சுவரில் எழுதி விட்டுப்  
பொன்னைப் பெற்றுக் கொண்டு சென்று  
விட்டார். அதைப் பார்த்த சிலம்பி பெரிதும்  
கவலைப்பட்டாள்.

ஊர்கள் தோறும் யாத்திரை செய்து வந்த  
 ஒள்ளையாயர் சிலம்பியின் ஊரான அம்பருக்கும்  
 வந்தார். பசியோடு களைத்திருந்த  
 ஒள்ளையாரைச் சிலம்பி கண்டாள். அவரை  
 அழைத்து வந்து உணவு கொடுத்தாள்.  
 பசியாறிய ஒள்ளை சுவரில் எழுதப்பட்ட பாதி  
 வெண்பாலைக் கண்டார். அதைப் பற்றிச்  
 சிலம்பியிம் விசாரித்தார். சிலம்பி  
 நுந்தவற்றை ஒள்ளையாரிடம் கூறினாள்.

ஒள்ளையாயர் அந்த வெண்பாலின் மிகுதி  
 வரிகளை முடித்துக் கொடுத்தார்.

..... - பெண்ணாலாள் அம்பர் சிலம்பி அரவிந்துத் தாள் அணியும்  
 செம்பொற் சிலம்பே சிலம்பு.

சிலம்பி திரும்பவும் வாதியுடன் வாழத்  
 தொங்கினாள். அங்கு வந்த கம்பர்  
 ஒள்ளையார் அந்த வெண்பாலை முடித்துக்  
 கொடுத்திருப்பதைக் கண்டார். அவருக்கு  
 ஒள்ளையார் மீது வெறுப்பு ஏற்பட்டது.

(தொ நும்)

## சார்லி சாப்ளின்

தன்னை யாரும்  
 கண்டு  
 கொள்ளவில்லை  
 என்றறிந்த சார்லிக்கு  
 அந்தச் சுதந்திரமே  
 சுகமாக இருந்தது.  
 தொடர்ந்து இரண்டு  
 நாட்கள் வீதிகளில்  
 இறங்கிக்  
 கடைகளைப்  
 பார்ப்பதே பொழுது  
 போக்காகக்  
 கொண்டார். தனக்குப்  
 பழக்கமானவர்களையோ, நண்பர்களையோ கூடச்  
 சந்திக்க நினைக்கவில்லை. அவர் சிந்தனைகள்  
 எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்ற  
 கனவிலேயே மிதந்து கொண்டிருந்தது.



காப்புறுதித்தாபன மருத்துவர்களும் சார்லியை  
 பரிசோதித்து விட்டுச் சென்றிருந்தனர். அந்த  
 நினைவும் சார்லியை அலைக்கழித்தது. அடுத்த நாள்  
 சிட்னி தம்பியைக் காணக் குதூகலத்துடன் ஓடி

வந்தார். சார்வியைக் கிறுகத் தழுவிக் கொண்டு சார்வி, எல்லாம் உனக்குச் சாதகமாகவே நடந்திருக்கின்றது. வெற்றி உன் பக்கம் தான், என்றவாறே அன்புன் தமிழின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அந்த வாரத்திலேயே மியூச்சவல் டா. நிறுவனத்தாருடானான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பாட்டு. நூற்றிலூங்கதாயிரம் டொலருக்கான காசோனலையை நிறுவனத்தினர் கையளித்தனர். தத்திரிகையாளர்கள் டா. பொடுத்துக் கொண்டார்கள். அன்று மாலையும் சார்வி வெளியே பொழுது போக்குவரத்தாகச் சென்றார். 'ஏற்பாடு' பத்திரிகையின் கட்டடத்தின் மேலே பின் எழுத்துக்களால் முக்கியமான செய்திகள் பின்னி பின்னி ஒடிக்கொண்டிருந்தன.

பிஸ்ந்து பார்த்த சார்வி தமிழையே மறந்து பின்று விட்டார். வரிய எழுத்துக்களில் "சார்வி சாப்ளின் பியூச்சவல் நிறுவனத்துடன் ஆண்டுக்கு அறுநாற்றி எழுதாயிரம் டொலர் ஓதியத்தோடு ஒப்பந்தம் சொட்டு கொண்டுள்ளார்". தமது இயல்பான புன்முறைவேலாடு குமிலோடு குமிலோக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டார் சார்வி என்ற தீர்க்கதறிசி.

-தொடரும்-

## கோழி முட்டையிட்டது



கோழி முட்டை இட்டது.  
 குஞ்சு பத்துப் பொரித்தது.  
 பூணன் நான்கைப் பிடித்தது.  
 புள்ளிச் சேவல் வந்தது.  
 பூணன் ஓட்டம் எடுத்தது.  
 கோழிக்குஞ்சு ஆறையும்.  
 கூட்டுக் கோழி அனைத்தது.



-வித்தியா  
 சிவசுப்பிரமணியம்-

## பெண்ணியும் அப்பினும்



பெண்ணி நல்ல சிறுமி தான். அவனுக்கு வனை வகையான உணவு உண்ண ஆசை. ஆணால் என்ன செய்வாள்! பாவம். வறுமையால் கஷ்டப் பட்டாள். அவனுக்கு அம்மா இல்லை. அப்பாவும் தமியி தங்கைகள் இருந்தார்கள். பெண்ணி சுறுசுறுப்பாக வேலை செய்வாள். படிப்பிலும் கெட்டிக்காரி தான். ஆணால் படிப்பை நிறுத்தி விட்டார் அப்பா.

அவளை ஒரு பணகாரர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டார். அங்கு அவனுக்குச் சாப்பாடும் உடையும் கிடைக்கும். அவனுடைய சும்பளத்தை அப்பா வாங்கிச் சென்று விடுவார். பெண்ணி வீட்டில் வேலை செய்வதில்லை. கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவாள். பணக்காரரின் ஒரே மகனைப் பாலர்பள்ளிக்குக் கூட்டிச் செல்வது போன்ற வேலைகளைச் செய்வாள்.

இல்லெல்லாப் பாட்டியின் கடைமில் அப்பின் பழம் வாங்குவதும் அவன் வேலை. ஓவ்வொரு நாளும் பாட்டி ஜந்து அப்பின் கொடுப்பாள். அவற்றை வாங்கிச் செல்வாள் பெண்ணி. அவனுக்கு அட்டின் பழம் திண்பதற்கு நல்ல விருப்பியும். வழகமை போல பழம் வாங்க வந்தாள் பெண்ணி. உள்ளே வேலையில் இருந்த பாட்டி “ஜந்து பழங்களை எடுத்துச் செல் பெண்ணி என்று நம்பிக்கையுடன் சூரல் சொடுத்தாள்.

இளையெல்லார் பாட்டி இல்லாத தொறியக்கில் அப்பின் ஒன்றைத் திடு டினாள் பெண்ணி. வீட்டுக்குச் செல்வதுற்கிடையில் அட்டினைச் சாப்பிட்டாள். பழங்கள் விற்றாஸ்தும் கணக்கெடுத்துக் கொண்ட பாட்டி தான் பிழையாகக் கணக்கெடுத்து விட்டதாக என்னினாள். ஆனால் சில நாட்களில் இவ்வாறு நாந்தே வந்தது. சில நேரங்களில் இரண்டு மூன்று அப்பின்கள் கூடக் குறைந்தன.

யார் எடுத்திருப்பார்கள் என்று பாட்டி யோசித்தாள். வாடிக்கைக்காரர்கள் எல்லோறிமும் அவனுக்கு நாமிக்கை இருந்தது. ஆனாலும் ஒவ்வொருவரையும் பாட்டி கவனித்தான். ஒருநாள் கையும் பெய்யாமாகப் பாட்டி வென்னியைப் பிடித்துக் கொண்டாள். பெண்ணியிடம் அன்றார் நாமிக்கையும் கொண்டிருந்த பாட்டிக்குக் கோரம் வர்த்தாது.

பெண்ணியைக் கண்டாடி ஏசினாள். வீட்டு எசமானிடம் சொல்லி விடர் போவதாகவும் பயமுறுத்தினாள். வெண்ணி விக்கி விக்கி அழுதாள். எசமானிடம் சொல்ல வேண்டாமென்று மன்றாடினாள். தன் வெலை போய் விட்டால் தன் தமிழியும் தங்கைக்கணும் கண்டப்படுவார்கள் என்று சொல்லி அழுதாள். பாட்டிக்கு இரக்கமாக இருந்தது. வெண்ணிக்குப் புத்தி சொன்னாள். அன்று முதல் வெண்ணி திருந்தி விடாள்.

## போதுமென்ற மனம்



கங்கை நதிக்கரையில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் யாரிடமும் கைநீட்டிக் காசு கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக் கொள்வார். உடலுழைப்பில் கிடைக்கும் ஊதியமே மிகலத்து நிற்கும் என்பது அவரது நம்பிக்கை. ஒவ்வொரு நாணும் கிடைக்கும் ஊதியத்தில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சியான் வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் அவரிடம் ஒருதறவி செருப்புத் தைக்க வந்தார். அவருடைய செருப்பை மிகவும்

நேர்த்தியாகவும், அழகாகவும் கைத்துக் கொடுத்தார். துறவி அவரிடம் ஒரு முடிப்பைக் கொடுத்தார். தொழிலாளியோ அந்த முடிப்பை வாங்க மறுத்தார். துறவி அவரிடம் ஒரு கல்லை எடுத்துக் காட்டி இதோ பார், இது வெறும் கல்லாக எண்ணாதோ. இதை வைத்திருப்பவர்கள் மிகவும் செல்வர்களாவார்கள். இதைப் பெற்றுக் கொள், என்றார்.

தொழிலாளி ஸீண்டும் மறுத்தார். தரவேண்டும் என்று எண்ணினால் வேறு ஏதாவது தாருங்கள். பெற்றுக் கொள்கிறேன். இது வேண்டாம். என்றார். துறவி ஒன் ஏழ்மையைப் பார்த்துக் கவுன்று டெ இக்கல்லைத் தருகிறேன். நீ வாங்க மறுக்கிறாய். ஏன்? என்று கேட்டார். கவாரி, உழைத்துச் சார்டுமார் கக்கே தனியானது. செல்வனானால் ஒடல் உழைப்பே இல்லாமல் போய்விடும். என்றார்.

துறவியோ பேழும் பேழும் ஆசை வாட்தைகள் கூறி அதனைப் பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போது தொழிலாளி 'கவாரி, நியாயமன உழைப்பின் மூலம் கிணக்கும் வருமானமே எனக்குப் போதும். தயவு செய்து எண்ணைத் தொந்தரலை செய்யாதீர்கள். வேண்டுமானால்

இதை அரசாங்கத்திடம் கொடுத்து விடுங்கள் என்றார்.

துறவி ஆச்சரியத்துடன் தொளிலாளியைப் பார்த்து அரசாங்கத்திடம் கொடுக்கச் சொல்கிறாய். அரசாங்கம் வறுமையாகவா இருக்கிறது? என்று கேட்டார். கவாமி, எந்த அரசாங்கமாவது இது யோதும் என்றிருப்பதில்லை. நான் போதும் என்ற நிலையிலிருக்கிறேன். எக்காலமானாலும் ஏழையாக இருப்பது அரசாங்கம் தான். என்றார். துறவி அவரின் பெருந்துண்மையைப் புகழ்ந்தார் பின் அவரை வாழ்த்தி விடை பெற்றார்.

சந்தோஷமான	மனநிலை	இதயத்தைக் குளிப்பாட்டுகிறது.
இனிமையான		வார்த்தை
ஆன்மாவை	மகிழ்ச்சியடையா செய்கிறது.	

பறவைகளில் மிக வேகமாக நீந்தக் கூடியது ஜென்டு என்ற வகைப் பெங்குவின் தான். இது தென்துருவத்தில் வசிக்கிறது. மணிக்கு 27 கிலோமீற்றர் வேகத்தில் நீந்துகிறது.·
---

# இதிசய மேதிரம்

ரமா பரம்பரைந்து மாளிகையை நோக்கி நடக்குத் திடுவதாகின்றார்கள். அவர்கள் ஆஸ்திரியின் மூடிகளுக்குடந்து காடு ஒன்றின் உடலியாகச் சிசுவாரான். அப்பொழுது அவர்கள் கால் மாலைக் கூரும்புத்துமிடை மருமொண்றின் கீழ் அமர்ந்தார்கள். அவர்கள் சோகத்தை விரியும் தூக்கும் அவளது கவன்களைத் தழுவுவிட்டு. நூற்றாண்ட் காங்கிரஸ் என்று.

‘ராமு. ராமு...’ என்ற குரவ் கேட்கிறை ரமா விழுத்திதழுந்தார். யார் அந்தக் குரவை எழுப்பியதே என்ற யோசித்து நிலவாயில் கிரும்புவது அக்குரவ் கொட்டு. பக்ஞத்தின் இருந்து புதியின் பிச்சிரயிந்துக்கூர்க் கஞ்சுரவ் கேட்டு குந்த நிலவர்க்கும் என்ற வாச்சிக்கு ரமா புதியின் பக்ஞம் சிசுவாரான். அவர்களியாக்கும்பை இல்லீருந்தார்கள். சூழலின் ஒருவர் புதியினும் புதியின்க்கு விஷாயமாகக் கிளர்க்கு இருந்தும். காலது காப்பக்குறுப்பு யோயாக விளையாடுக் கிளர்க்கு இருந்தார்கள்.

திமிரிரண அந்தாய் ரமாவை நீரக்கீ ஓடி வருந்து. அது ரமாவைக் கண்டிருக்க வியல்லும். அது குட்சாரயாக இருந்தும் கூட ரமா பயந்து ஓடியான். ஒரும்போது கால் தடுக்க விழுந்து விட்டான். அந்த நாஸ் அவன் விழுந்த இடத்திற்கு ஓடி வருந்து. அப்போது நாஸுடன் விளையாற்றுக் கொண்டிருந்த அச்சிழுவலூம் அங்கு வருந்து சௌர்த்தான். ரமாவைப் பார்த்ததும் யார் தீ? ஏன் காட்டுவில் இருக்கின்றாய்? எனக் கீழ்க்கண்டு.

'குந்தில் நீ யார் என்று எனத் திருப்பீக் கேட்டான் ரமா. அப்போது தாரத்திலிருந்து 'அண்ணா! அண்ணா!' என்ற வார்த்தை ஓடி வருந்தான் அவளினாந்த வயத்ச் சிறுமி ஒருந்தி. 'இதீர ஒடி வருகிறானோ. இவள்தான் என் தந்தை, வெயர் சீத்திராங்கி, சீத்திரா என்றை விட்டுவில் அவனுப்போவும்.

என் வெயர் விளைந்துமன் என்றது. விட்டுப் பெயர் விளைந்துமார்க்கும். எனது அப்பாவின் வெலை மாற்றக் காரணமாக நாங்கள் இங்கு வருந்திருக்கின்றார்கள். இயை



இங்குதான் இருப்போம். அப்பாவும் அம்மாவும் இன்னும் வரவில்லை. ஆனால் நானும் தங்கையும் இங்கு எங்கள் தாத்தா இருப்பதாலும். இப்பொது விடுமுறை என்பதாலும் முன்பே வந்தோம். விடுமுறை முடிந்ததும் இங்குள்ள பள்ளியில்தான் படிப்போம் என்றான் சிகாதுமன்.

தூரத்திலிருந்து ஒழு வந்த அச்சிறும் சீத்திரா சிகாதுமனையில் பக்கத்தில் வந்து

‘யார் இந்தப் பொன்றை?’ என அவனது அண்ணமீடும் கேட்டான். அவர்களுக்குத் தனது கதையை ரமா சூரியனான். அவனது கதையைக் கீட்ட சிகாதும் சீத்திராவும் அவனோடு வரப் பிரியப் பட்டனர். ரமாவும் சம்மதித்தான். ஆனால் தாத்தா சம்மதித்தாக வைண்டுமோ! அவர் சம்மதிப்பார் என்ற நம்பிக்கை சிகாதுமுக்கோ சீத்திராவுக்கோ இல்லை.

சீத்திரா சொன்னாள் ‘முதலில் கீட்டுக்குப் போலவாம் ரமாவை நமது சீனகிதியியன்று அறிமுகப் படுத்துவாம். மற்றதைப் பற்றிப் பின் யோசிப்போம்’

என்று. அத்தாம் சீரியான நியாசக்கையாக ஒன்று  
பெருக்கும் பட்டது. வீட்டிற்குச் சென்ற அவர்கள்  
தாக்தாவிடம் அறிமுகப் படுத்தியதன் பின்  
நூட்டத்திற்குச் சென்று தாக்தாவை எப்படிச்  
சம்மதிக்க வைப்பது என்ற சிந்தித்தனர்.

பின்பு ரஹாவிற்கு ஒரு நியாசக்கை  
கொண்டியது.



அதை கொதுமிடலும் சித்திராவிடலும் கூறியனர்.  
அதன் படிய தாக்தாவிடம் சென்ற நாங்கள்  
ரஹாவின்வீட்டிற்குச் சென்று சீவுநாட்கள் நங்கிலர்  
என்னியுள்ளோம் என்றனர். தாக்தா இருங்குச்  
சம்மதிக்கவேண்டுமென்று ஆயாவு கொதுமும் சித்திராவும்  
உற்புறத்திலே கூடசில்லை சம்மதித்தனர்.

(கொடரும்)

சமும்  
எங்கள்  
நாடு\_ன்போம்  
இதற்கு  
ஏது  
நாடு\_ன்போம்

-வினாக்கள் திடுவதைப்பற்றி-

புதிய முகவரி

Siruvor Amulham  
Alef Str 11  
50189 Elsdorf  
Germany